

Q.C. 98

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test

Departmental Test in Commercial Taxes Acts - Part - I (Without Books)	129
---	-----

Maximum Time: Two Hour ✓

Maximum Marks: 80 ✓

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. In TNVAT Act 2006 branded is defined under

த.நா.ம.கூ.வ சட்டம் 2006-ல் தரம் என்பது விவரிக்கப்பட்டுள்ளது

(A) Section 2(7)
பிரிவு 2(7)

(B) Section 2(8)
பிரிவு 2(8)

(C) Section 2(9)
பிரிவு 2(9)

(D) Section 2(10)
பிரிவு 2(10)

2. Under what Section registering authority means head of the assessment circle

எந்த பிரிவின் கீழ் வரி விதிப்பு வட்டத்தின் தலைவர் பதிவு செய்யும் பொறுப்பு படைத்தவர்

(A) Section 2(30)
பிரிவு 2(30)

(B) Section 2(31)
பிரிவு 2(31)

(C) Section 2(32)
பிரிவு 2(32)

(D) Section 2(33)
பிரிவு 2(33)

3. Before January 2016 Manufacturer of sugar is not entitled to input tax credit on the last purchase of sugarcane under

ஜனவரி 2016-க்கு முன்பு சர்க்கரை உற்பத்தி செய்பவர்கள் தாம் கடைசியாக வாங்கிய கரும்புக்கு உள்ளீட்டு வரி வரவு இல்லை என்பதற்கான

(A) Section 11(1)
பிரிவு 11(1)

(B) Section 11(2)
பிரிவு 11(2)

(C) Section 11(3)
பிரிவு 11(3)

(D) Section 11(4)
பிரிவு 11(4)

4. Unavailed input tax credit will expire after the commencement of commercial production

வணிக உற்பத்தி தொடங்கப் பெற்று பிறகு உள்ள பெறப்படாத உள்ளீட்டு வரி வரவு காலாவதி ஆகும் காலம்

(A) 1 year
1 வருடம்

(B) 2 years
2 வருடம்

(C) 5 years
5 வருடம்

(D) 3 years
3 வருடம்

5. How much percentage of assessments can be selected for detailed scrutiny by Commissioner from the total assessments?

மொத்த வரி விதிப்பிலிருந்து விரிவான ஆய்விற்கு எத்தனை சதவிகித வரி விதிப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்?

- (A) 5% (B) 10%
(C) 15% (D) 20%

6. If satisfied, the registering authority can issue a duplicate certificate after collection the fee of

பதிவு செய்யும் பொறுப்பு படைத்தவர் திருப்தியடைந்த பிறகு சான்றிதழின் நகலை கொடுக்க வாங்கும் கட்டணம் எவ்வளவு?

- (A) Rs. 50 (B) Rs. 75
ரூ. 50 ரூ. 75
(C) Rs. 100 (D) Rs. 200
ரூ. 100 ரூ. 200

7. The tax under section 21 of the TNVAT Act i.e. the due reported in returns shall be paid

த.நா.ம.கூ.வ சட்டம் பிரிவு 21-ன் கீழ் மாதாந்திர நமுனாவில் தெரிவிக்கப்பட்டுள்ள வரி நிலுவை செலுத்த வேண்டியது

- (A) With notice of demand
தாக்கீதுடன்
(B) Without Notice of demand
தாக்கீது இல்லாமல்
(C) Within 30 days from the date of notice issued
தாக்கீது தரப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்
(D) Within 30 days from the due date of filing
நமுனா தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்

8. The tax paid or payable by a registered dealer to another registered dealer on purchase of goods

ஒரு பதிவு பெற்ற வணிகர் மற்றொரு பதிவு பெற்ற வணிகரிடம் இருந்து பொருள் வாங்கும் பொழுது வரி செலுத்தியோ அல்லது செலுத்தவோ முற்பட்டால்

(A) Output Tax
வெளியீட்டு வரி

(B) Central Sales Tax
ம.வி.வ.

(C) Input Tax
உள்ளீட்டு வரி

(D) Purchase Tax
கொள்முதல் வரி

9. Sales of food and drinks by the star hotels recognized as such by tourism by Government is taxable at _____ from 10.03.2012

10.03.2012 முதல் ஸ்டார் ஹோட்டல்கள் அரசாங்க சுற்றுலா உணவகங்களாக அங்கீகரிக்கப்பட்டு உணவு மற்றும் குளிப்பானங்கள் விற்பனை செய்வதற்கான வரி விகிதம்

(A) 2%

(B) 5%

(C) 14.5%

(D) 12.5%

10. The threshold limit for payment of taxes by jewellery dealers

நகைக்களுக்கான வரி செலுத்தவதற்கான அளவுகோல் எவ்வளவு

(A) Rs. 10 Lakhs
ரூ. 10 Lakhs

(B) No threshold limit
அளவுகோல் இல்லை

(C) Rs. 5 Lakhs
ரூ. 5 Lakhs

(D) Rs. 50 Lakhs
ரூ. 50 Lakhs

11. W.H.O comes under what schedule in TNVAT Act 2006

த.நா.ம.கூ.வ. சட்டம் 2006-ல் W.H.O எந்த பிரிவின் கீழ் வருகிறது

(A) Schedule 5
பிரிவு 5

(B) Schedule 3
பிரிவு 3

(C) Schedule 2
பிரிவு 2

(D) Schedule 1
பிரிவு 1

12. What is the rate of tax for the branded ice cream sold by a dealer paying tax under Compounding Scheme?

தரமான ஐஸ்கீரம் கம்பவுன்டிங் முறையில் விற்பனை செய்யும் வணிகர் எதில் வரி செலுத்துவார்?

- (A) 0.5% (B) 2%
(C) 5% (D) 14.5%

13. Which of the following goods are exempted from tax under Section 15?

பிரிவு 15-ன் கீழ் கீழ்க்கண்டவற்றில் வரிவிலக்கு பெற்ற பொருள் எது?

- (A) Rubberised Textile Fabric (B) Synthetic Rubber Fabric
ரப்பர் ஜவுளி துணி செயற்கை ரப்பர் துணி
(C) Insulators (D) Knitting Wool
மின்காப்பு பொருட்கள் பின்னல் கம்பிளி

14. Deemed assessment is made under

கருதப்பட்ட மதிப்பீடு எந்த பிரிவில் செய்யவேண்டும்?

- (A) Section 21 (B) Section 22
பிரிவு 21 பிரிவு 22
(C) Section 23 (D) Section 24
பிரிவு 23 பிரிவு 24

15. Provisional assessment can be made under the following section

இடைக்கால வரிவிதிப்பு எந்த பிரிவின் கீழ் செய்யப்படுகிறது?

- (A) Section 24 (B) Section 25
பிரிவு 24 பிரிவு 25
(C) Section 26 (D) Section 27
பிரிவு 26 பிரிவு 27

16. The penalty leviable for the assessment made under Section 27(3)(c) is

பிரிவு 27(3)(c)-ன் கீழ் செய்யும் வரிவிதிப்பிற்கான தண்டத்தொகை எவ்வளவு?

- (A) 50% (B) 100%
(C) 150% (D) 200%

17. Which of the following officers have the powers of the collector under the Tamil Nadu Revenue Recovery Act 1864?

தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டம் 1864-ன் கீழ் கலெக்டருக்கு இணையான அதிகாரம் பெற்றவர் யார்?

(A) Additional Commissioner

கூடுதல் ஆணையர்

(B) Joint Commissioner

இணை ஆணையர்

(C) Deputy Commissioner

துணை ஆணையர்

(D) Assessing Officer

வரி விதிப்பு அதிகாரி

18. Appeal Petition shall be filed before the Appellate Deputy Commissioner within a period of

மேல்முறையீடு துணை ஆணையர் முன் செய்யப்படும் மேல்முறையீட்டு விண்ணப்பம் கால அளவு எவ்வளவு?

(A) One month from the date of order

ஆணை பிறப்பித்த தேதியிலிருந்து ஒரு மாதம்

(B) 30 days from the date of service

சர்வீஸ் செய்யப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்கள்

(C) 30 days from the date of order

ஆணை பிறப்பித்த தேதியிலிருந்து முப்பது நாட்கள்

(D) No time limit

கால அளவு இல்லை

19. Order passed by the Additional Commissioner under Section 55 to a dealer may file an appeal before

பிரிவு 55-ன் கீழ் கூடுதல் ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை எதிர்த்து ஒரு வணிகர் யாரிடம் மேல் முறையீடு செய்யலாம்?

(A) The Secretary Government

அரசாங்க செயலாளர்

(B) High Court of Madras

சென்னை உயர்நீதி மன்றம்

(C) Commissioner of Commercial Taxes

வணிக வரி ஆணையர்

(D) Joint Commissioner

இணை ஆணையர்

20. Adjustment of input tax credit is provided as per
உள்ளீட்டு வரி வரவு எந்த பிரிவின் கீழ் சரி செய்யப்படும்

(A) Section 19(1)
பிரிவு 19(1)

(B) Section 2(24)
பிரிவு 2(24)

(C) Section 3(3)
பிரிவு 3(3)

(D) Section 19(2) (i)
பிரிவு 19(2) (i)

21. Unbranded Foods and Beverages dealer whose turnover is less than Rs. 10.00 Lakhs
is liable to pay tax

முத்திரையில்லா உணவு மற்றும் குளிர்பானங்கள் வணிகர் பத்து இலட்சம் ரூபாய்க்கு கீழ் வணிகம்
செய்யும்பொழுது வரி செலுத்துவது எவ்வாறு

(A) Compounding Rate
கம்பவுன்டிங் முறை

(B) 5%
5%

(C) 2%
2%

(D) Exempted
வரி விலக்கு

22. Sandalwood is taxable at
சந்தனக் கட்டைகளுக்கான வரி விகிதம்

(A) 1%
(C) 2%

(B) 5%
(D) 14.5%

23. Section 5(2) of the CST Act 1956 deals with
ம.வி.வ. சட்டம் 1956 பிரிவு 5(2) பயன்படுத்துவது

(A) Sale in the course of import
இறக்குமதியின் போது விற்பனை

(B) Direct export
நேரடி ஏற்றுமதி

(C) Sale in the course of export
ஏற்றுமதி செய்யப்படும்போது விற்பனை

(D) Local sales
உள்நாட்டு விற்பனை

24. Certificate under CST Act 1956 granted to the dealer is lost or destroyed duplicate Certificate can be issued under

பதிவு சான்றிதழ் ம.வி.வ.ச 1956 வழங்கப்பட்டது காணாமல் போனாலோ அல்லது அழிந்துவிட்டாலோ சான்றிதழின் நகல் அளிக்கும் பிரிவு

(A) Rule 6
பிரிவு 6

(B) Rule 7
பிரிவு 7

(C) Rule 8
பிரிவு 8

(D) Rule 9
பிரிவு 9

25. Declaration referred to in Rule 8(7) read with Section 23 of the TNVAT Act 2006 is in

த.நா.ம.கூ. வரி சட்டம் 2006 பிரிவு 23 விதி எண் 8(7)-ன் படி அறிவிப்பு செய்யும்

(A) Form U
படிவம் U

(B) Form Q
படிவம் Q

(C) Form V
படிவம் V

(D) Form N
படிவம் N

26. If a dealer willfully claims Input Tax Credit twice or more using the same Original purchase invoice, action can be taken to reverse the same as under

ஒரு வணிகர் உள்ளீட்டு வரி வரவை இரண்டு அல்லது அதற்கு மேலேயோ அதே உண்மையான விலை பட்டியலை வைத்துக்கொண்டு பயனடைந்தால் அதை அப்படியே திருப்புவது

(A) Section 19 (13)
பிரிவு 19 (13)

(B) Section 19 (15)
பிரிவு 19 (15)

(C) Section 19 (16)
பிரிவு 19 (16)

(D) Section 27 (2)
பிரிவு 27 (2)

27. A person to whom a notice under Section 45 is served objects to it by a Statement under Sub Section 5 of Section 45, such statement shall be in

பிரிவு 45-ன் கீழ் ஒரு வணிகருக்கு தாக்கீது செய்யப்பட்டு அதன் மீது அவர் ஆட்சேபணையை பிரிவு 45 உட்பிரிவு 5 கீழ் அறிக்கை தாக்கல் செய்வது

(A) Form U
படிவம் U

(B) Form UU
படிவம் UU

(C) Form QQ
படிவம் QQ

(D) Form MM
படிவம் MM

28. The limit for disposal of application under Section 48A after its admission is
பிரிவு 48-ஏ கீழ் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பம் மீது முடிவு செய்யும் கால அளவு

- (A) 30 days
30 நாட்கள்
(C) 180 days
180 நாட்கள்

- (B) 90 days
90 நாட்கள்
(D) 200 days
200 நாட்கள்

29. Transformers are taxable at the rate of
டிரான்ஸ்பார்மருக்கான வரி விதிப்பு எவ்வளவு

- (A) 2%
(C) 12%

- (B) 5%
(D) 14.5%

30. Firefighting equipments and devices are taxable at
நெருப்பை அணைக்கும் கருவிகள் மற்றும் சாதனங்களுக்கான வரி எவ்வளவு?

- (A) 11%
(C) 14.5%

- (B) 12%
(D) 20%

31. At the point of first sale the tax rate for petrol with or without additives
பெட்ரோல் சேர்க்கையுடனோ அல்லது சேர்க்கையில்லாமலோ விற்பனை நடைபெறும் முதல்
இடத்தில் வரி விதிப்பு எவ்வளவு?

- (A) 25%
(C) 30%

- (B) 27%
(D) 35%

32. What is the compounded rate of tax per annum for Hotels, Restaurants when their
turnover exceeds ten lakhs of rupees but does not exceed twenty five lakhs of
rupees?

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விற்று முதல் பத்து இலட்ச ரூபாயை தாண்டியும் இருபத்தி
ஐந்து இலட்ச ரூபாயை தாண்டாமலும் இருக்கும் பட்சத்தில் ஒரு வருடத்திற்கான கம்பவுன்டிங் வரி
எவ்வளவு?

- (A) Rs. 5,000
ரூ. 5,000
(C) Rs. 12,000
ரூ. 12,000

- (B) Rs. 70,000
ரூ. 70,000
(D) Rs. 15,000
ரூ. 15,000

33. What is the rate of tax if fly ash is sold to brick manufacturers?

செங்கல் தயாரிப்பவர்களுக்கு விற்கப்படும் சாம்பல் துகல்களின் வரி

- (A) 2% (B) 5%
2% 5%
(C) 14.5% (D) Exempted
14.5% வரி விலக்கு

34. Transit Pass is required for the following goods.

கீழ்க்காணும் பொருட்களுக்கு கடவு சீட்டு அவசியம்

- (A) Marbles (B) Vermi
மார்பில்ஸ் சேமியா
(C) Electric Motor (D) Gypsum
எலக்ட்ரிக் மோட்டார் ஜிப்சம்

35. The deemed date of service for pending assessment orders from 2006-07 to 2010-11 falls on

2006-07 முதல் 2010-11 வரை நிலுவையில் உள்ள வரி விதிப்பு ஆணைகளுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள சார்வு தேதி

- (A) 30.06.2012 (B) 31.07.2012
(C) 30.09.2012 (D) 30.10.2012

36. Taxes, Fees or any other dues the mode of payment is made under

கீழ்க்காணும் விதிகள் மூலம் வரிகள், கட்டணம், மற்ற நிலுவைகள் செலுத்துவதற்கான வழி

- (A) Rule 22 (B) Rule 23
விதி 22 விதி 23
(C) Rule 24 (D) Rule 25
விதி 24 விதி 25

37. The form to be filed for Security Bond under the Rule 5(6) (a) is

விதி 5(6) (a) கீழ் தாக்கல் செய்யப்படும் உத்திரவாத பத்திர படிவம்

(A) Form D
படிவம் D

(B) Form E
படிவம் E

(C) Form F
படிவம் F

(D) Form G
படிவம் G

38. What is the form to be filed under Rule 7(1), 7(2) and 7(3)

விதி 7(1), 7(2) மற்றும் 7(3) கீழ் தாக்கல் செய்யப்படும் படிவம்

(A) Form H
படிவம் H

(B) Form I
படிவம் I

(C) Form J
படிவம் J

(D) Form K
படிவம் K

39. Under Section 6 and 8 if dealer wish to pay tax before January 2016 filing of Form is

பிரிவு 6 மற்றும் 8-ன் கீழ் வரி செலுத்த விருப்பம் தெரிவிக்கும் வணிகர் ஜனவரி 2016 முன் தாக்கல் செய்ய வேண்டிய படிவம்

(A) Form L
படிவம் L

(B) Form M
படிவம் M

(C) Form N
படிவம் N

(D) Form O
படிவம் O

40. Section under which penalty for misuse of C form under CST Act is Prescribed?

படிவம் சி தவறாகப் பயன்படுத்தினால் மத்திய வரி விதிப்புச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் தண்டத் தொகை விதிக்கப்படவேண்டும்

(A) Section 10 B
பிரிவு 10 B

(B) Section 10 C
பிரிவு 10 C

(C) Section 10 A
பிரிவு 10 A

(D) Section 10 D
பிரிவு 10 D

41. Under Rule 9(1) Statement of Tax Deduction at Source form is
விதி எண் 9(1) கீழ் அந்த இடத்திலேயே வரி பிடித்தம் செய்த அறிக்கைக்கான படிவம்

(A) Form P
படிவம் P

(B) Form Q
படிவம் Q

(C) Form R
படிவம் R

(D) Form S
படிவம் S

42. What is the commodity code for Coal Tar?
நிலக்கரி தாருக்கான பொருட்கள் குறியீடு எண்

(A) 2028

(B) 2029

(C) 2030

(D) 2031

43. What is the commodity code for Agarbathi?
ஊதுவத்திக்கான பொருள் குறியீடு எண் என்ன?

(A) 2040

(B) 2041

(C) 2042

(D) 2043

44. Commodity Code for Fried Groundnut Kernel
தோலுடன் உள்ள வருகடலைக்கான பொருள் குறியீடு

(A) 2053

(B) 2054

(C) 2055

(D) 2056

45. Rate of Tax for Helmets is
தலைகவசத்திற்கான வரி விதிப்பு எவ்வளவு?

(A) 2%
2%

(B) 7%
7%

(C) Exempted
வரிவிலக்கு

(D) 14.5%
14.5%

46. Tooth Paste and Tooth Powder are rated at
பற்பசை மற்றும் பற்பொடிக்கான வரி விதிப்பு

(A) 12.5%

(B) 14.5%

(C) 18%

(D) 20%

47. The minimum turnover limit for casual trader for taxation is
சாதாரண வணிகருக்கு குறைந்தபட்ச விற்று முதல் அளவு எவ்வளவு?
- (A) Rs. 5 Lakhs
ரூ. 5 Lakhs
- (B) Rs. 10 Lakhs
ரூ. 10 Lakhs
- (C) Rs. 3 Lakhs
ரூ. 3 Lakhs
- (D) No turnover limit
விற்றுமுதலுக்கு அளவு இல்லை
48. Adjustment of Input Tax Credit should not be made till original invoice is received under
உள்ளீட்டு வரி வரவை ஈடு செய்வதற்கான பிரிவு அசல் விலை பட்டியல் பெற்ற பிறகு
- (A) Section 19(10) (a)
பிரிவு 19(10) (a)
- (B) Section 2(24)
பிரிவு 2(24)
- (C) Section 3(3)
பிரிவு 3(3)
- (D) Section 19(2) (i)
பிரிவு 19(2) (i)
49. A dealer who opted to pay tax under Section 6(1) is not entitled
ஒரு வணிகர் பிரிவு 6(1) கீழ் வரி செலுத்த விரும்பினால் இதை செய்யக்கூடாது
- (A) To effect inter-state purchases on imports
வெளிமாநில மற்றும் இறக்குமதி கொள்முதல் செய்வது
- (B) Not to collect tax on the transfer of property involved in the Works Contract
ஒப்பந்த பணியின்போது சரக்கு மாற்றம் நடைபெறும்போது வரி வசூல் செய்ய கூடாது
- (C) Both (A) & (B)
(A) மற்றும் (B)
- (D) None of the above
எதுவும் இல்லை
50. Power to get information, particulars or records available with that person or authority for the purpose of the Act is vested in
ஒரு மனிதரிடமிருந்தோ அல்லது பொறுப்பானவரிடமிருந்தோ செய்தி, விவரம் மற்றும் ஆவணம் பெறும் அதிகாரம்
- (A) Section 83
பிரிவு 83
- (B) Section 82(1)
பிரிவு 82(1)
- (C) Section 84(1)
பிரிவு 84(1)
- (D) Section 85(1)
பிரிவு 85(1)

51. Authorised person appearing on behalf of a dealer shall file authorization in
ஒரு வணிகருக்காக அங்கீகரிக்கப்பட்ட நபர் ஆஜர் ஆகும் போது அவர் தாக்கல் செய்ய வேண்டிய
அங்கீகரிக்கப்பட்ட படிவம்
- | | |
|--------------------------|--------------------------|
| (A) Form UU
படிவம் UU | (B) Form RR
படிவம் RR |
| (C) Form SS
படிவம் SS | (D) Form G1
படிவம் G1 |
52. Section 58 of the TNVAT 2006 Act provides for
த.நா.ம.கூ.வ. சட்டம் 2006 பிரிவு 58 வழங்குவது
- | |
|--|
| (A) Power to transfer appeals
மேல்முறையீட்டை மாற்றும் அதிகாரம் |
| (B) Revision by Additional Commissioner
கூடுதல் ஆணையர் மேற்கொள்ளும் திருத்தம் |
| (C) Second Appeal to the Appellate Tribunal
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாம் மேல்முறையீடு |
| (D) Third appeal to High Court
உயர்நீதிமன்றத்தில் மூன்றாம் மேல்முறையீடு |
53. As per Section 19(14) ITC shall be reversed
பிரிவு 19(14) கீழ் உள்ளீட்டு வரி வரவு திருப்பி செலுத்துவது
- | | |
|--------|--------|
| (A) 5% | (B) 4% |
| (C) 3% | (D) 2% |
54. Goods of special importance are included in
சிறப்பு முக்கியத்துவமான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணை
- | | |
|--|--|
| (A) Part B of I Schedule
முதல் அட்டவணை பகுதி ஆ | (B) Part A of Fourth Schedule
நான்காவது அட்டவணை பகுதி அ |
| (C) Part B of Fourth Schedule
நான்காவது அட்டவணை பகுதி ஆ | (D) Section 15 of the Act
சட்டத்தில் உள்ள பிரிவு 15 |

55. Dealer in Petroleum Products shall file return in
பெட்ரோலியம் பொருட்கள் ஈடுபடும் வணிகர் தாக்கல் செய்யும் படிவம்
- (A) Form J
படிவம் J
- (B) Form JJ
படிவம் JJ
- (C) Form I
படிவம் I
- (D) Form LL
படிவம் LL
56. Criminal Action against Bill Trader is provided in
பில் வர்த்தகருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கும் பிரிவு
- (A) Section 19(13)
பிரிவு 19(13)
- (B) Section 72
பிரிவு 72
- (C) Section 71(9)
பிரிவு 71(9)
- (D) Section 71 (2)
பிரிவு 71 (2)
57. How many parts are prescribed in a C Form under CST Act 1956?
ம.வி.வ. சட்டம் 1956 கீழ் சி படிவம் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரிவுகள்
- (A) Duplicate
இருமடங்கு
- (B) Triplicate
மும்மடங்கு
- (C) Single
ஒன்று
- (D) Not prescribed
பரிந்துரைக்கப்படவில்லை
58. Determination of turnover under the 1956 - CST Act is made under
ம.வி.வ. சட்டம் 1956-ன் கீழ் விற்ற முதல் நிர்ணயம் செய்யும்
- (A) Section 7(A)
பிரிவு 7(A)
- (B) Section 8(A)
பிரிவு 8(A)
- (C) Section 9(A)
பிரிவு 9(A)
- (D) Section 10(A)
பிரிவு 10(A)
59. Under which section penalties are made under the CST Act 1956
ம.வி.வ. சட்டம் 1956 கீழ் தண்டத்தொகை விதிக்கப்படும் பிரிவு
- (A) Section 7
பிரிவு 7
- (B) Section 8
பிரிவு 8
- (C) Section 9
பிரிவு 9
- (D) Section 10
பிரிவு 10

60. Special importance to certain goods during inter-state trade or commerce is under
உள் மாநிலத்திற்கு வர்த்தகம் அல்லது வாணிகம் செய்ய சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கான பிரிவு
- (A) Section 12
பிரிவு 12
- (B) Section 14
பிரிவு 14
- (C) Section 16
பிரிவு 16
- (D) Section 18
பிரிவு 18
61. The Central Sales Tax Appellate Authority is defined under the CST Act 1956 under
ம.வி.வ சட்டம் 1956-ல் கீழ் மத்திய விற்பனை வரி மேல் முறையீட்டு அதிகாரம் எந்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
- (A) Section 19
பிரிவு 19
- (B) Section 20
பிரிவு 20
- (C) Section 21
பிரிவு 21
- (D) Section 22
பிரிவு 22
62. A notice for final assessment and demand under the CST Act 1956 is issued in
ம.வி.வ சட்டம் 1956-ல் இறுதி வரிவிதிப்பு மற்றும் வரி நிலுவையின் மீது தாக்கீது செய்யும்
- (A) Form 1
படிவம் 1
- (B) Form 2
படிவம் 2
- (C) Form 2A
படிவம் 2A
- (D) Form 4
படிவம் 4
63. The first day of April of any calendar year is called
ஒரு காலண்டர் வருடத்தில் ஏப்ரல் முதல் நாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- (A) New year
புது ஆண்டு
- (B) Old year
பழைய ஆண்டு
- (C) Financial year
நிதி ஆண்டு
- (D) Calendar Year
காலண்டர் ஆண்டு

64. Any officer not below the rank of _____ has power to call any person for the purpose of assessment, levy and collection of tax.

வரி விதிப்பு மற்றும் வரி வசூல் செய்யும் பொருட்டு ஏதாவது ஒருவரை அழைக்கும் அதிகாரம் _____ ரேங்க் கீழ் உள்ளவர்களுக்கு இல்லை.

(A) Assistant Commissioner

உதவி ஆணையர்

(B) CTO

வ.வ.அ.

(C) DCTO

து.வ.வ.அ.

(D) Inspector

ஆய்வாளர்

65. The registered dealer who claims ITC on stock has to furnish stock inventory details of Purchases within _____ days.

பதிவு பெற்ற வணிகர் தாம் வைத்திருக்கும் இருப்புக்கு உள்ளீட்டு வரி வரவு கேட்கும்போது கொள்முதல் செய்த சரக்கு விவரங்களை _____ நாட்களுக்குள் தரவேண்டும்.

(A) 15 days

15 நாட்கள்

(B) 20 days

20 நாட்கள்

(C) 25 days

25 நாட்கள்

(D) 30 days

30 நாட்கள்

66. Transit Pass can be issued for

கடவு சீட்டு வழங்கக்கூடியவை

(A) 14 items

14 இனங்கள்

(B) 10 items

10 இனங்கள்

(C) 11 items

11 இனங்கள்

(D) 12 items

12 இனங்கள்

67. Powers to inspect goods delivered to a carrier or bailee can be done under

சரக்கு எடுத்துச் செல்ல அல்லது ஒப்படைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரம்

(A) Section 65

பிரிவு 65

(B) Section 66

பிரிவு 66

(C) Section 67

பிரிவு 67

(D) Section 68

பிரிவு 68

68. The rate of tax of Baby nabbies and disposable diapers was reduced from 14.5% to 5% from
 குழந்தைகள் நேப்பீஸ் மற்றும் டையப்பேர்ஸ் வரி 14.5% இருந்து 5% குறைக்கப்பட்ட தேதி
- (A) 01.04.2010 (B) 01.04.2011
 (C) 01.04.2012 (D) 01.04.2013
69. Unbranded foods sold under Section 7(1)(b) the rate of tax of 2% was changed from
 பிரிவு 7(1)(பி)-ன் படி தரம் நிர்ணயிக்கப்படாத உணவு வரி விகிதம் 2% மாற்றப்பட்ட தேதி
- (A) 10.03.2012 (B) 10.04.2012
 (C) 10.05.2012 (D) 10.06.2012
70. The rate of tax for Ghee with brand name was reduced from 14.5% to 5% from
 தரமுள்ள நெய்க்கான வரி 14.5% இருந்து 5% குறைக்கப்பட்டுள்ள தேதி
- (A) 12.05.2011 (B) 12.06.2011
 (C) 12.07.2011 (D) 12.08.2011
71. The sale to Tvl, Hindu Mission Hospital was made exempted under Section 30(1) by
 Governor of Tamil Nadu from
 திவிள் ஹிந்து மிஷன் மருத்துவமனைக்கு பிரிவு 30(1)-கீழ் விற்பனை செய்யப்படும் மருந்துகள்
 வரிவிலக்கு பெற்றவை என்று ஆளுநர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்ட காலம்
- (A) 01.10.2010 to 30.09.2012 (B) 01.10.2011 to 30.09.2013
 (C) 01.10.2009 to 30.09.2011 (D) 01.10.2012 to 30.09.2014
72. The time limit to file Form – WW under Section 63-A from the end of the financial
 year is
 பிரிவு 63-ஏ கீழ் ஒரு நிதி ஆண்டு முடிந்த பிறகு எந்த காலத்திற்குள் படிவம்-WW தாக்கல்
 செய்யவேண்டும்?
- (A) Within Five Month
 5 மாதத்திற்குள்
 (B) Within nine Months
 9 மாதத்திற்குள்
 (C) Within 10 Months
 10 மாதத்திற்குள்
 (D) Within 11 Month
 11 மாதத்திற்குள்

73. Form S for no liability in respective of works contractors is filed under
 ஒப்பந்த பணியாளர்கள் செய்யும் பணிக்கு வரி விலக்கு படிவம்-எஸ் எந்த விதியின் கீழ் தாக்கல் செய்யப்படும்
- (A) Rule 9(2)
 விதி 9(2)
- (B) Rule 9(3)
 விதி 9(3)
- (C) Rule 9(4)
 விதி 9(4)
- (D) Rule 9(5)
 விதி 9(5)
74. Form N for showing the details of amount received or returned due to price variation filed under
 தொகை பெற்றதோ அல்லது விலை மாற்றத்தால் திருப்பி செலுத்துவதோ படிவம்-என் கீழ் தாக்கல் செய்யப்படும் விதி
- (A) Rule 7 (5) & 8(3)
 விதி 7 (5) & 8(3)
- (B) Rule 7 (6) & 8(4)
 விதி 7 (6) & 8(4)
- (C) Rule 7 (7) & 8(5)
 விதி 7 (7) & 8(5)
- (D) Rule 7 (8) & 8(6)
 விதி 7 (8) & 8(6)
75. Hand made Tin containers rate of tax is
 கையால் செய்யப்படும் டின் கொள்கலனின் வரி விகிதம் எவ்வளவு?
- (A) Exempted
 வரி விலக்கு
- (B) 5%
 5%
- (C) 2%
 2%
- (D) 14.5%
 14.5%
76. LED lamps of all kinds rate of tax is
 அனைத்து விதமான LED விலக்குகளுக்கான வரி விகிதம் எவ்வளவு?
- (A) Exempted
 வரி விலக்கு
- (B) 5%
 5%
- (C) 12.5%
 12.5%
- (D) 14.5%
 14.5%

77. What is the return to be filed by Non-Assessee dealer?

வரி வரம்பிற்குள் வராத வணிகர் தாக்கல் செய்யும் நமுணா

(A) Monthly Return

மாதாந்திர நமுணா

(B) Quarterly Return

காலாண்டு நமுணா

(C) Half yearly return

அரையாண்டு நமுணா

(D) Annual return

வருடாந்திர நமுணா

78. The turnover crossed One Crore dealer have to file VAT Audit report in

விற்பனை முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பின் ம.கூ.வ. தணிக்கை அறிக்கையை எந்த படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும்?

(A) Form PP

படிவம் PP

(B) Form KK

படிவம் KK

(C) Form LL

படிவம் LL

(D) Form WW

படிவம் WW

79. What is rate of tax for Newsprint and Waste Paper?

செய்தி தாள் மற்றும் காகித குப்பை வரி விகிதம் எவ்வளவு?

(A) 5%

5%

(B) 14.5%

14.5%

(C) 0%

0%

(D) Exempted

வரி விலக்கு

80. What is the rate of tax for espresso coffee?

எக்ஸ்பிரஸ் சோ காபி வரி விகிதம் எவ்வளவு?

(A) 2%

2%

(B) 5%

5%

(C) 14.5%

14.5%

(D) Exempted

வரி விலக்கு

098/DM/21

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART — I
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered “with books” only).
விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)
3. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any FOUR of the following questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Please describe about Goods in TNVAT Act 2006.
த.நா.ம.கூ.வ. சட்டம் 2006-ல் சரக்கு என்பது எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.
2. Define levy of purchase tax under section 12 of TNVAT Act 2006.
த.நா.ம.கூ.வ. சட்டம் 2006 கீழ் கொள்முதல் வரி விதிப்பு பிரிவு12-ல் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.
3. Brief at what stage levy of tax starts in respect of imported or exported goods.
சரக்குகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் நிலையில் ஆரம்பம் ஆகும் வரி விதிப்பு பற்றி விவரிக்கவும்.

[Turn over

4. What is mean by production of accounts under Section 63 of TNVAT Act 2006.
த.நா.ம.கூ.வ. சட்டம் 2006 பிரிவு 63-ல் தாக்கல் செய்யப்பட வேண்டிய கணக்குகள் என்றால் என்ன?.
5. What is defined as power to get information under Section 82 of TNVAT Act 2006.
செய்திகளை பெறும் அதிகாரம் த.நா.ம.கூ.வ. சட்டம் 2006 பிரிவு 82-ல் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.
6. Under what circumstances assessment of sales in certain cases can be made under Section 87(A) of TNVAT Act 2006.
த.நா.ம.கூ.வ. சட்டம் 2006-ன் பிரிவு 87(A) கீழ் ஒரு சில இனங்களில் விற்பனை மீதான வரி விதிப்பு எத்தகைய சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும்.
-